

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

## அமல்களின் சிறப்புகள்

M. அப்துல் ஹமீது, திருச்சி

‘திக்ரின் சிறப்புகள்’ எனும் தலைப்பின் ‘முன்னுரை’யில் காணப்படும் வாசகங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

‘இந்நூலைப் படிக்கும் வாசகர்களில் ஒரு சிலருக்கேனும் இக்லாஸுடன் அல்லாஹ்வின் திருநாமத்தை திக்ரு செய்யும் பாக்கியம் கிடைத்து விடுமானால், அமல் இல்லாத, உபயோகமற்ற எனக்கு, அமல்கள் மட்டுமே பலன் தரும்படியான கியாமத்து நாளில் அது பலன் தரக்கூடியதாக ஆகிவிடும். அமல் செய்யாதவரையும் பிறருக்கு உதவியாக ஆக்கி வைப்பது அவனது அருளே!’

அமல்கள் மட்டுமே கியாமத்து நாளில் பலன் தரப் போவதாக ஒரு மாயத்தோற்றம் இங்கு காட்டப்பட்டுள்ளது. இது உண்மையா? உண்மை என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால் கூட, ஒவ்வொரு மனிதனும், அவர் எப்பேர்ப்பட்ட சிறப்பிற்குரியவராயிருந்தாலும் தாம் செய்த அமல்களிலுள்ள ஓட்டை உடைசல் காரணமாக தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். மாறி மாறி வரும் மனநிலைக்கொண்ட பலவீனமான மனிதனின் அமல்களில் குறைகளை எடைபோட்டால், ஒரு 2 ரகாஅத் தொழுகைக்கூட பரிபூரணமாகச் செய்யப்பட்ட அமலாகத் தேறுவது கடினம்! கடினத்திலும் கடினம்! எனவே அமல்களைக் கொண்டு மட்டும் ஈடேற்றம் பெற்று விட முடியும் என்று எந்த முஸ்லிமாவது நம்பினால் அவர் ஏமாளியாகி விடுவார். சுவர்க்கம் கிடைப்பது, அல்லாஹு(ஜல்) நம்மை மன்னித்து நமக்கு போடப்போகின்ற ஒரு பிச்சை.

அழகிய முன்மாதிரி, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் இருக்கும் பொழுது, ‘அந்த முன்மாதிரி உரை கல்லில்’ ‘அமல்கள் மட்டுமே பலன் தரும்’ என்ற கருத்தை உரசிப் பார்ப்போம்!

பல்வேறு சந்தர்ப்பங்களில் இது சம்பந்தமான ஹதீஸ்களை முழுமையாக நாம் இத்தொடரின் வெவ்வேறு இடங்களில் முன் வைத்திருப்பதால், ஹதீஸ்களின் கருத்தை மட்டுமே இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.

‘இரவு முழுவதும் ஒருவர் தொழுது வருகிறார்’ ‘வருடம் முழுவதும் மற்றொருவர் நோன்பு நோற்கிறார்’ ‘(அமல்கள் செய்ய இடையூறாக இருக்குமே என) மூன்றாமவர் திருமணம் செய்து கொள்ளாமல் பெண்களை விட்டும் ஒதுங்கி (அமல்கள் செய்து கொண்டு) வாழ்கிறார்’. இதைக் கேள்வியுற்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ‘... நான்

உங்களைவிட அல்லாஹ்வுக்கு பயப்படுவன்; மிகவும் தூய்மையானவன்; என்றாலும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் நோற்காமலும் இருக்கிறேன்; தொழவும் செய்கிறேன் - தூங்கவும் செய்கிறேன்; திருமணமும் செய்துள்ளேன். எனவே எவரேனும் என் வழியைப் புறக்கணித்தால், அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல' என்று (எச்சரித்துக்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரஹி), நூல்கள் : புகாஃ, முஸ்லிம், நஸயீ

உத்மான் இப்னு மஸ்வூன்(ரஹி) என்ற ஸஹாபியை நிறைய வணக்கங்கள் புரிவதற்காக நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்து அதிலிருந்து விலகிக் கொள்ளும்படி உபதேசமும் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரஹி), நூல் : அபூதாலுத்

வாழ்நாள் முழுதும் பகலில் நோன்பு நோற்றும், இரவு முழுதும் தொழுது கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ருப்துல் ஆஸ்(ரஹி) அவர்களது அமல்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ருப்துல் ஆஸ்(ரஹி), நூல்கள் : புகாஃ, முஸ்லிம், அபூதாலுத், நஸயீ

‘இவ்வாறெல்லாம் அமல்கள் செய்தால் கண் கெட்டு விடும்; மனம் சலிப்படைந்து விடும்; எப்போதும் (தொடர்ந்து) நோற்கப்படும் நோன்பு நோன்பே அல்ல’ என்றும் இதே நபிதோழருக்கு உபதேசித்த ஹதீஸ் வேறொர் அறிவிப்பிலும் காணப்படுகிறது.

இவ்வாறாக அமல்கள் செய்வது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ்களின் சுருக்கத்தைத் தருகிறோம்.

“அதிக அமல்கள் செய்பவர் என்னைச் சார்ந்தவரல்ல”.

அறிவிப்பவர் : அனஸ்(ரஹி), நூல்கள் : புகாஃ, முஸ்லிம், நஸயீ

“..... மக்களே! வணக்கங்களை உங்களால் இயன்ற அளவு கடைப்பிடியுங்கள்; ஏனெனில் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள்; அல்லாஹ் கூலி கொடுப்பதில் சோர்வடைய மாட்டான்; அல்லாஹ்வுக்குப் பிரியமான வணக்கம் எதுவென்றால் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து வழக்கமாகக் கடைப்பிடிக்கும் வணக்கமாகும்; என்னுடைய குடும்பத்தினர் ஏதாவது நற்செயல்கள் செய்தால், அவற்றைத் தொடர்ந்து வழக்கமாகச் செய்து வருவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரஹி), நூல்கள் : புகாஃ, முஸ்லிம், முஅத்தா, அபூதாலுத், திர்மிதி, நஸயீ

“..... உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை தொடர்ந்து செய்து வரும் உங்களுக்குக் கண்டிப்பாய்ப்பால் விட்டு விடுங்கள்” என்று



நானும் சுவர்க்கம் செல்ல முடியாது. இந்த மார்க்கம் லேசானது; எவர் சிரமம் எடுத்து இம்மார்க்கத்தில் மிகைக்க எண்ணுகிறாரோ, மார்க்கம் அவரை மிகைத்துவிடும்” (அவரால் ஒன்றும் செய்ய இயலாது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரஹி), நூல்கள் : புகாரீ, நஸயீ

அஸத் குழுவைச் சார்ந்துள்ள பெண்மணி ஒருவர் என்னுடன் உட்கார்ந்திருந்தார். அப்போது (வீட்டிற்கு வந்த) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். “அப்பெண் இன்னார் என்றும், அவர் இரவு முழுவதும் தூங்காது அமல்கள் செய்பவர்” என்றும் நான் பதிலளித்தேன். அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், (அப்பெண்மணியின் அமல்களில் அக்கறை காட்டாதவராக), “அந்தப் பேச்சை விட்டு விடும்! உங்களால் இயன்ற அளவு வணங்குவதுதான் உங்களமீது விதிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் அமல்கள் செய்வதில் சோர்வடைந்து விடுவீர்கள்; ஆனால் அல்லாஹ் கூலி கொடுக்கச் சோர்வு கொள்வதில்லை. இஸ்லாமிய செயல்களில் மிகவும் உவப்பானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் செயல்களாகும்” என்று அறிவுறுத்தினார்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரஹி),  
நூல்கள் : புகாரீ, முஸ்லிம், முஅத்தா, நஸயீ

திகர், தொழுகை, நோன்பு போன்ற எல்லா அமல்களையுமே அதிகமதிகம் செய்யும்படி ‘அமல்களின் சிறப்புகள்’ புத்தகம் வலியுறுத்துகிறது. ஆனால் அது நபிவழி அல்ல என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நன்னோக்குடன் தான் பல ஹதீஸ்களை சுருக்கித் தந்துள்ளோம்.

அல்லாஹ்வின் கட்டளைகள் எதையுமே விட்டு விடக்கூடாது; அந்த அமல்களையும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துக்களையும் நாம் பேண வேண்டும். இதைத்தவிர நஃபிலான எந்த உபரி வணக்கங்களையும் சிரமம் எடுத்துக் கொள்ளாமல் செய்ய வேண்டுமேயல்லாது அதுவும் அமல் செய்பவர் முழு விருப்பத்துடன் அவைகளைச் செய்ய வேண்டுமேயல்லாது, ஒருவர் மற்றவரை செய்யுமாறு தூண்டுவது கூட தவறாகும். சில பள்ளிகளில் தொழுகை நேரங்களைக் குறிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளில், ஒவ்வொரு வகைத் தொழுகைக்கும் எத்தனை ரகாஅத்துக்கள் தொழவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பலகையில் நஃபில் தொழுகை தொழும்படியும் எழுதியிருப்பார்கள். உதாரணமாக லுஹர் தொழுகைக்கு முன்பு 4 ரகாஅத்துக்கள் சுன்னத், பிறகு 4 ரகாஅத்துக்கள் ஃபர்ளு பிறகு 2 ரகாஅத்துக்கள் சுன்னத், 2 ரகாஅத்துக்கள் நஃபில் என்று எழுதி இருப்பார்கள். ஃபர்ளு தொழுகை அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுத்தப்படுகிறது. சுன்னத் தொழுகைகள் நபி(ஸல்) அவர்கள் தொழுததால் செயல்படுத்தப்படுகிறது. இது நபி(ஸல்) அவர்களின் வழக்கம். இத்தனை ரகாஅத் நஃபில் தொழுகை தொழ வேண்டும் என்று ஏவுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை; அப்படி அறிவிப்புச் செய்யும் பள்ளி நிர்வாகிகள் மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்பதை மறந்து விட்டார்கள் போலும். அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாததை ஏவுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஓர் அடியார் அவர் விரும்பினால் நஃபில் தொழுகை 2

ரகாஅத்தும் தொழலாம். சிரமம் எடுத்துக் கொள்ளாமல் இன்னும் அதிகப்படியாகக் கூடத் தொழலாம் அல்லது 2 ரகாஅத் கூட தொழாமலும் செல்லாம். அது அந்த அடியாரின் விருப்பம் மற்றவர்கள் உத்தரவிட எவருக்கும் அதிகாரம் இல்லை.

‘திக்ரின் சிறப்புகள்’ முடிவுரையில் ‘தஸ்பீஹ் தொழுகை’ தொழ வேண்டும் எனக்கூறி ஹதீஸ்கள் என்ற பெயரில் ஸஹீஹான (ஆதாரப் பூர்வமான) ஹதீஸ்களல்லாதவைகளையும் பெரியார்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தொழுகை எப்படித் தொழவேண்டும் என்று விவரிக்கப்பட்டவைகள் அமல் செய்வதற்கு சிரமமானவை என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இறுதியாக, நபி(ஸல்) அவர்களின் அறிவுரையின் பிரகாரம், ‘எவருடைய அமல்களும் அவரைச் சுவர்க்கம் சேர்த்து விடாது; அல்லாஹ்வின் மன்னிப்பும் கிருபையும் மட்டுமே நம்மை சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும்’ என்ற உபதேசத்தைப் பின்பற்றி, அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டு விடாமல் நபிவழியில் அமல் செய்வோமாக! அவைகளையும் பரிபூரணமாகச் செய்ய முயற்சிகள் எடுத்துக்கொண்டும் இருப்போமாக!

*இன்ஷா அல்லாஹ் இனியும் வரும்.....*